

Tamil Murli Quiz 13-04-2015

தமிழ் முரளி வினாடி-வினா

முரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்விகள் கேட்கப்படும்.

இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc

Q.1) சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

அனைத்து யுகங்களிலும் உத்தமானது இந்த சங்கமயுகமாகும், இங்கு தான் ஆத்மாக்களாகிய நீங்கள் பரமாத்மா தந்தையோடு சந்திப்பு செய்கின்றீர்கள், இதுதான் மிகவும் உண்மையான _____.

- A. ☐ நிகழ்வாகும்
- B. ☐ யுகமாகும்
- C. ☐ கும்பமேளாவாகும்
- D. ☐ உறவாகும்

Q.2) சரியா? தவறா?

உங்களை சொர்க்கவாசியாக ஆக்குவதற்கு தந்தை வந்திருக்கிறார். சந்நியாசிகள் நான் உங்களை சொர்க்கவாசியாக ஆக்குவேன் என கூறினாலும் அவர்களால் அதனை உண்மையாக செய்ய இயலாது.

- A. ☐ சரி
- B. ☐ தவறு

Q.3) சரியான 2 (இரண்டு) விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

ஏன் நாடகத்திற்கு ஆரம்பம் மற்றும் முடிவு என்பது இல்லை?

- A. ☐ அது இரகசியம்
- B. ☐ இந்த நாடகம் முன்பே உருவாக்கப்பட்டது
- C. ☐ இந்த நாடகத்தை வேறு யாரும் உருவாக்கவில்லை
- D. ☐ இந்த நாடகத்தை பகவான் அவ்வாறே உருவாக்கியுள்ளார்

Q.4) சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

தந்தை இப்போது நம்மை அழைத்துச் செல்ல வந்திருக்கிறார். தந்தை வழிகாட்டியாகவும் இருக்கிறார் அல்லவா! நீங்கள் அனைவரும் வழிகாட்டிகள். வழிகாட்டி யாத்திரைக்கு அழைத்துச் செல்ல வந்திருக்கிறார். அவர்கள் ஸ்தூல வழிகாட்டிகள், நீங்கள் ஆன்மீக வழிகாட்டிகள். எனவே உங்களுடைய பெயர் _____, ஆனால், இரகசியமாக இருக்கிறது.

- A. ☐ சிவ ஷக்தி சேனையாகும்
- B. ☐ பாண்டவ அரசாங்கமாகும்
- C. ☐ ஆன்மீக யாத்திரையை மேற்கொள்வோர்
- D. ☐ சிறந்த வழிகாட்டிகள்

Q.5) சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

சிலர் நன்றாக தாரணை செய்கின்றனர், சிலர் நடுத்தரமாக, சிலர் மூன்றாம், சிலர் நான்காம் வரிசையில் உள்ளனர். கண்காட்சியில் எப்படிப்பட்டவர்கள் தேவை?

- A. ☐ உறுதியாக ஞானத்தை சொல்பவர்கள்
- B. ☐ சந்தேகங்களை தெளிவாக புரிய வைப்பவர்கள்
- C. ☐ மிகத் தெளிவாக புரிய வைப்பவர்கள்
- D. ☐ கருத்துக்களை கட்சிதமாய் எடுத்துரைப்பவர்கள்

Q.6) சரியான 3 (மூன்று) விடைகளைத் தேர்ந்தெடுக்கவும்:

தந்தை கூறுகின்றார் குழந்தைகளே, புருஷோத்தம நிலை அடைய வேண்டுமானால்,

- A. ☐ ஞான கருத்துக்களை மிகத் தெளிவாக புரிய வைக்க வேண்டும்
- B. ☐ தாழ்ந்த நிலை அடைய வைக்கும் விசயங்களை கேட்காதீர்கள்
- C. ☐ ஒரு தந்தையிடமிருந்து மட்டுமே கேளுங்கள்
- D. ☐ கலப்படமில்லாத உயர்ந்த ஞானத்தை கேட்க வேண்டும்

Q.7) சரியா? தவறா?

நீங்கள் தான் சக்கரத்தில் சுற்றி வந்து இப்பொழுது மீண்டும் சந்திக்கின்றீர்கள். யாரெல்லாம் மற்ற தர்மங்களுக்கு மாறிச் சென்றுள்ளார்களோ அவர்களும் வந்து சந்திப்பார்கள். தனது பிராப்தியை கொஞ்சமாவது அடைவார்கள்.

- A. ☐ சரி
- B. ☐ தவறு

Q.8) சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

இவ்வுலகில் அனைவரும் ஒருவொருக்கொருவர் துன்பம் தருகின்றனர். எனவே, இந்த பழைய உலகை மறந்து விடுங்கள். நாம் அசரீரியாக வந்தோம், மீண்டும் அசரீரியாகி வீடு திரும்ப வேண்டும். இப்பொழுது இந்த உலகம் முடிந்தே தீரும்.

தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானமாக _____ என தந்தை கூறுகின்றார்.

- A. ☐ உங்களின் அனைத்து 84 பிறவிகளை நினைவு கூருங்கள்
- B. ☐ ஆத்ம அபிமானியாகுங்கள்
- C. ☐ மனதால் என்னை நினைவு செய்யுங்கள் (மன்மனாபவ)
- D. ☐ ஞானத்தை முழுமையாய் தாரணை செய்யுங்கள்

Q.9) சரியா? தவறா?

அவரைத்தான் சுகம், சாந்தியின் கடல் எனக் கூறப்படுகின்றது. ஞானம் கூறுவதற்கு அவருக்கு சரீரம் அவசியம் வேண்டுமல்லவா! பகவானின் மொழி என்னவென்று யாருக்கும் தெரியாது. பாபா ஹிந்தியில் மட்டுமே பேசுவார் என்பதல்ல. எல்லா மொழிகளிலும் அவர் பேசுவார்.

- A. ☐ சரி
- B. ☐ தவறு

Q.10) சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

திவ்யபுத்தி எனும் லிஃப்டை பயன்படுத்த வேண்டுமானால் _____ கவனம் நிறைந்தவர்களாக இருந்து ஸ்மிருதி என்ற ஸ்விட்சை சரியானபடி செட் பண்ண வேண்டும். அதிகாரி ஆகி இந்த லிஃப்டை காரியத்தில் ஈடுபடுத்துவதன் மூலம் சகஜ யோகி ஆவீர்கள், கடின உழைப்பு முடிந்து விடும்.

- A. ☐ சதா
- B. ☐ எங்கிருந்தாலும்
- C. ☐ அமிருத வேளையில்
- D. ☐ ஆத்ம அபிமானியாகி